

- I சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. மொத்த வணிகலன் என்னும் தொடரில் தமிழ்முகனார் குறிப்பிடுவது
அ) வணிகக் கப்பலும், ஜம்பெருங் காப்பியங்களும்
ஆ) பெரும் வணிகமும், பெருங் கலன்களும்
இ) ஜம்பெருங் காப்பியங்களும், அணிகலன்களும்
ஈ) வணிகக் கப்பலும், அணிகலன்களும்
 2. முல்லைப்பாட்டு அடிகளைக் கொண்டது. அ) 130 ஆ) 108 இ) 103 ஈ) 133
 3. "உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம்
உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்" - பாரதியின் இவ்வடிகளில் இடம் பெற்றுள்ள நயங்கள் யாவை? அ) உருவகம், எதுகை ஆ) போனை, எதுகை
இ) முரண், இயைபு ஈ) உவமை, எதுகை
 4. "மருந்தே ஆயினும் விருந்தொடு உண்" - என்று பாடியவர் யார்?
அ) கம்பர் ஆ) திருவள்ளுவர் இ) பாரதியார் ஈ) ஒளவையார்
 5. அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்த காரணமாக அமைவது
அ) வேற்றுமை உருபு ஆ) எழுவாய் இ) உவம உருபு ஈ) உரிச்சொல்
 6. 'பச்சை நிறம்' என்ற நூலின் ஆசிரியர்
அ) பாரதியார் ஆ) உதயசங்கர் இ) மா. நன்னன் ஈ) பாரதிதாசன்
பாடலைப் படித்து கீழ்க்காணும் வினாக்களுக்கு விடை தருக.
விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின்
வியத்தல் நன்மொழி இனிது உரைத்தல்
திருந்துற நோக்கல் வருக என உரைத்தல்
எழுதல் முன் மகிழ்வன செப்பல்
 7. இப்பாடலடி இடம் பெற்றுள்ள நூல்
அ) முல்லைப்பாட்டு ஆ) புறநானூறு இ) காசிக்காண்டம் ஈ) மலைபடுகடாம்
 8. இப்பாடலின் ஆசிரியர்
அ) அதிவீரராம பாண்டியன் ஆ) இளங்கோவடிகள் இ) ஒளவையார் ஈ) தமிழ்முகனார்
 9. இப்பாடலில் இடம்பெற்றுள்ள எதுகைச் சொற்களை எடுத்தெழுதுக.
அ) விருந்தினன், வியத்தல் ஆ) திருந்துற, எழுதல்
இ) விருந்தினன், திருந்துற ஈ) வியத்தல், நன்மொழி
 10. நன்மொழி - இலக்கணக் குறிப்பு தருக.
அ) வினைத்தொகை ஆ) பண்புத்தொகை இ) உவமைத்தொகை ஈ) உம்மைத்தொகை
- II எவையேனும் மூன்றனுக்கு விடை தருக.
11. "மன்னும் சிலம்பே! மணிமேகலை வடிவே!
முன்னும் நினைவால் முடிதாழ் வாழ்த்துவமே!" - இவ்வடிகளில் இடம் பெற்றுள்ள காப்பியங்களைத் தவிர எஞ்சியுள்ள ஜம்பெருங்காப்பியங்களின் பெயர்களை எழுதுக. 3 X 2 = 6
 12. வசன கவிதை - குறிப்பு வரைக.
 13. விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக.
 14. 'விடும்' - என முடியும் திருக்குறளை எழுதுக.

III எவையேனும் ஏழன்றனுக்கு விடை தருக. (வினா எண். 15 கட்டாய வினா) 3X2=6
15. 'நானும் இரண்டும் சொல்லுக்கு உறுதி' - இவ்வாழைக் உள்ள எண்ணுப்பெயர்களைக் கண்டு தமிழ் எண்களில் எழுதுக.

16. கீழ்க்காணும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்சொற்களை எழுதுக.
i) Discussion ii) Folk literature

17. பழமொழிகளை நிறைவு செய்க. அ) உயிர்ப்பாப் ஆ) அளவுக்கு

18. சொற்களில் மறைந்துள்ள தொகைகளை அடையாளம் கண்டு தொடரில் அமைக்க.
அ) வட்டத்தொட்டி ஆ) கிரியாம்பு

2 X 3 = 6

IV எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை தருக.
(வினா எண். 21 கட்டாயமாகவிடையளிக்கவும்)

19. 'புரியாங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது'.
இதுபோல் இளம் பயிர் வகை கூந்தின் பெயர்களை தொடரில் அமைக்க.

20. கூத்தனைக் கூத்தன் ஆற்றுப்படுத்தலை கூத்தராற்றுப்படை எவ்வாறு காட்டுகிறது?

21. கீழ்க்காணும் மனப்பாட்பாடலை அடிபிறழாமல் எழுதுக.

அ) 'அன்னை மொழியே' - எனத்தொடங்கும் பாடலை எழுதுக.

ஆ) 'சிறுநாய்பு தொடுத்த' - எனத்தொடங்கும் முல்லைப்பாட்டுப் பாடலை எழுதுக.

V எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை தருக.

2 X 3 = 6

22. உண்டது, உண்ணாதது, படித்தது, படிக்காதது, தெரிந்தது, தெரியாதது, பிறந்தது, பிறவாதது - இவ்வினை முற்றுக்களைத் தொழிற் பெயர்களாக மாற்றுக.

23. பண்ணைன்னாம் பாடற் கியையினிரேல், கண்ணெண்ணொம்
கண்ணொட்டம் இக்காத கண் - இக்குறளில் பயின்று வரும் அணியை விளக்குக.

24. உங்கள் ஊரில் புயல் வீசப்போகிறது என்ற அறிவிப்பு வருகிறது. அறிவிப்பைக் கேட்ட நீங்கள் உங்களுடைய உங்கள் குடும்பத்தையும் காக்கும் வகையில் செய்யும் செயல்கள் மூன்றை எழுதுக.

VI அனைத்து 'வினாக்களுக்கும் விடை தருக.

2 X 4 = 8

25. அ) மாநில அளவில் நடைபெற்ற மரம் இயற்கையின் வரம் எனும் தலைப்பினான கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக. (அல்லை)
ஆ) உணவு விடுதியொன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும் விடை கூடுதலாகவும் இருந்தது குறித்து உரிய சான்றுகளுடன் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம் எழுதுக.



26. காட்சியைக் கண்டு கவினூற எழுதுக.

VII கட்டுரை வடிவில் விடை தருக.

1 X 8 = 8

27. அ) மனோன்மனையம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் பெருத்தித்தரனாரின் தமிழ் வாழ்த்தையும் ஒப்பிட்டு மேடைப்பேச்சு ஒன்றை உருவாக்குக. (அல்லை) உங்கள் இக்கத்துக்கு வந்த உறவினருக்கு நீங்கள் செய்த விருந்தோம்பலை அழகுற விவரித்து எழுதுக.

ஆ) சான்றோர் வளர்ந்த தமிழ் என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக. (அல்லை)
அன்னைப்பா என்னும் பெயருக்கு அவரின் பெயலுக்கும் உள்ள பொருத்தப்பாடலைக் கோபல்புறத்து மக்கள் கதைப்பகுதி கொண்டு விவரிக்க.

முதல் இடைப் பருவத் தேர்வு -2022, தஞ்சாவூர் மாவட்டம்

வகுப்பு : 10

தமிழ்

விடைக்குறிப்பு

- 1) அ. வணிகக்கப்பலும் ஐம்பெருங்காப்பியங்களும்
- 2) இ. 103
- 3) ஆ. மோனை, எதுகை
- 4) ஈ. ஓளவையார்
- 5) அ. வேற்றுமை உருபு
- 6) ஆ. உதயசங்கர்
- 7) இ. காசிக்காண்டம்
- 8) அ. அதிவீரராம பாண்டியன்
- 9) இ. விருந்தினன், திருந்துற
- 10) ஆ. பண்புத்தொகை
- 11) சீவகசிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி.
- 12) உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்புக்கட்டுகளுக்கு அப்பாற்பட்ட கவிதை வடிவம் வசனகவிதை.
- 13) வியந்து உரைத்தல், இனிமையாகப்பேசுதல், முகமலர்ச்சியுடன் அவரை நோக்குதல், வருக என்று வரவேற்றல், அவர் எதிரில் நின்றல், மனம் மகிழ் பேசுதல் அருகிலேயே இருத்தல், வாயில் வரை தொடர்ந்து செல்லல்.
- 14) முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்.
- 15) நான்கு - ச, இரண்டு -உ
- 16) அ.கலந்துரையாடல் ஆ. நாட்டுப்புற இலக்கியம்
- 17) அ. பண்டம் குப்பையிலே ஆ. மிஞ்சினால் அமிழ்தமும் நஞ்சு
- 18) மாங்கன்று நட்ளேன். தென்னம்பிள்ளை விற்றார்கள். வயலில் நாற்று நட்ளேன்.
- 19) பகலில் இளைப்பாறிச் செல்லுங்கள், இரவில் சேர்ந்து தங்குங்கள், பொருத்தமான பாதையில் செல்லுங்கள், நன்னனின் கூத்தன் என்று சொல்லுங்கள், அவர்களுடைய வீட்டுக்குள் உரிமையுடன் நுழையுங்கள். உங்கள் துன்பம்தீர் இனிய சொற்களைக் கூறுவர். நெய்யில் வெந்த மாமிசத்தின் பொரியலையும் தினைச்சோற்றையும் உணவாகப் பெறுங்கள்.
- 21 அன்னை மொழியே ! அழகார்ந்த செந்தமிழே !

முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்லகனியே !

கன்னிக் குமரிக் கடல்கொண்ட நாட்டிடையில்

மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே!

தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே!

இன்னறும் பாப்பத்தே! எண்தொகையே! நற்கணக்கே!

மன்னுஞ் சிலம்பே! மணிமே கலைவடிவே!

முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே

- 22) உண்ணல், உண்ணாமை, படித்தல், படிக்காமை, தெரிதல், தெரியாமை, பிறத்தல், பிறவாமை.
- 23) இக்குறட்பாவில் உள்ள அணி எடுத்துக்காட்டு உவமையணி. போல என்னும் உவம உருபு மறைந்து வருவது எடுத்துக்காட்டு உவமை.
- 24) பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வோம். மின்சார சேவையைத் துண்டிப்போம். ஒரு வாரத்திற்குத் தேவையான உணவு, குடிநீரைச் சேகரித்துவைப்போம்
- 25) அ. தேதி, ஊர், விளித்தல், கடிதம், இப்படிக்கு, உறைமேல் முகவரி
ஆ. அனுப்புநர், பெறுநர், ஐயா, பொருள், இப்படிக்கு, இணைப்பு, உறைமேல் முகவரி.
- 26) காட்டை அழித்தால் காலன் வருவான்
காலமும் மாறிப்போய் விடுமே
காற்றை சுமக்கும் நிலைவருமே
மாசுநீங்கிய வாழ்வுபெற மரங்கள் நடுவோம்
மண்ணின் மாண்பைக் காத்திடுவோம்.
- 27) அ. கடலெனும் ஆடை உடுத்திய நிலமெனும் பெண்ணுக்குப் பரதகண்டம் முகமாகத் திகழ்கிறது - அக்கண்டத்தில் தென்னாடும் அதில் சிறந்து விளங்கும் திராவிட நாடும், பிறை போன்ற நெற்றியாகவும் அதில் இடப்பட்ட திலகமாகவும் திகழ்கிறது. - அனைத்து உலகமும் இன்பம் பெறும் வகையில் எல்லாத் திசையிலும் புகழ் மணக்கும்படி இருந்த தமிழ்ப்பெண்ணே! உன் இளமைத் திறத்தை வியந்து வாழ்த்துவமே.
செந்தமிழே பழமைக்குப் பழமையாய்த் தோன்றிய நறுங்கனியே - பாண்டியன் மகளே! திருக்குறளின் பெருமையே - குமரிக்கண்டத்தில் நிலைத்து நின்று அரசாண்ட மண்ணுலகப் பேரரசே.

(அல்லது)

இன்சொல் இனிதுரைத்து வருக வருக என வரவேற்றேன் - அருந்த நீர்
அளித்து அமரச்செய்தேன் - சிறிது நேரத்தில் உணவருந்த ஏற்பாடு
செய்தோம் - தலைவாழை இலையில் அறுசுவை அமுதத்தை மாறிமாறி
பரிமாறினோம்- அவரிடத்து புன்னகையுடன் உரையாடினோம் - அவரை
விட்டு அகலாமல் அவருடனே இருந்தோம் - அவர் விடைபெற்றுச்
செல்லும்போது வாயில்வரை சென்று வழியனுப்பினோம்

ஆ. முன்னுரை

பொருளுரை

முடிவுரை

(அல்லது)

கோபல்லபுரத்து மக்கள் கதைப்பகுதியைக் கொண்டு அன்னமய்யா பண்பு
நலன்களை விளக்கி எழுதியிருப்பின் மதிப்பெண் .

தயாரிப்பு :

எஸ். ஜெயசெல்வன், பட்டதாரி ஆசிரியர்

தி.ஆ.மேனிலைப்பள்ளி, திருவிடைமருதூர்.

தொடர்புக்கு - 9443740120